

அறிவிப்பு மற்றும் ஈட்டுறுதி பத்திரம்

1. _____ எனும் நான், (அடையாள அட்டை எண் / ஃபின் (FIN): _____), எனது நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை¹ ("இல்லத் தனிமை உத்தரவு"), தனிப்பயனுள்ள வசிப்பிடத்தின் ஒரு தனி அறையில் நிறைவேற்ற விருப்பத்தேர்வை அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும், அதற்குப் பதிலாக இல்லத் தனிமை உத்தரவை, சம காலத்தில் நிறைவேற்றும் இன்னொரு நபருடன், வசிப்பிட அறையைப் பகிர்ந்துக்கொள்ள எனது சொந்த விருப்பத்தின் பேரில் தேர்வு செய்கிறேன் என்பதைத் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு செய்வதால், உடல்நலத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய கொவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் அந்த நபரிடமிருந்து எனக்குத் தொற்றக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதையும் அறையைப் பகிரிந்துக்கொள்வதில் ஆபத்துக்கள் இருக்கலாம் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
2. இல்லத் தனிமை உத்தரவின்போது, எனது வசிப்பிட அறை தொடர்பான சில குறிப்பிட்டச் செலவுகளை (ஆதரவு) அரசாங்கம் ஏற்பாடு செய்து, அவற்றை ஏற்றுக்கொள்வதைக் கருத்தில் கொண்டு, பின்வரும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நான் ஒப்புக்கொள்கிறேன்:

a) இல்லத் தனிமை உத்தரவின் கீழ் பகிரப்படும் வசிப்பிட அறையில் நான் தங்கும்போது, எனக்கு ஏற்படும் அல்லது என்னால் ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதம் (உடற்காயம், தொற்றுநோய், உயிரிழப்பு அல்லது சொத்து சேதம்), தொடர்பாக எழும் பொறுப்புகள், நடவடிக்கைகள், உரிமைகோரல்கள், கோரிக்கைகள், கடப்பாடுகள் மற்றும்/அல்லது சட்டப்படியான பொறுப்புகள் (வரம்பின்றி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு) ஆகியவைத் தொடர்பில், அரசாங்கம், அதன் பொதுத்துறை முகவைகள் மற்றும் அவர்களின் அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் (பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள்) ஆகியோரை, இதன்மூலம் முழுமையாகவும் நிரந்தரமாகவும் விலக்குகிறேன், விடுவிக்கிறேன்.

b) இந்த ஈட்டுறுதி மற்றும் விடுவித்தலை நான் அந்தரகமானதாகக் கருதுவேன். பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி இந்தப் பொறுப்பு நீக்கம் மற்றும் ஈட்டுறுதி பத்திரத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அல்லது பொறுப்பு நீக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட எந்தவொரு ஆதரவின் விவரத்தையும் வேறெந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமும் நான் வெளியிட மாட்டேன்.

c) இந்தப் பொறுப்பு நீக்கம் மற்றும் இழப்பீட்டின் கீழ், பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவிற்கு மிஞ்சிய செலவுகளை நான் ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன். இல்லத் தனிமை உத்தரவின் தொடர்பில் நான் வசிப்பிடத்தில் தங்கியிருக்கும்போது, மூட்டை முடிச்சுகள், பயண ஆவணங்கள் மற்றும் எனது தனிப்பட்ட உடமைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் எனது நடத்தை, செயல்கள் மற்றும் செய்தக்க செய்யாமைக்கு எப்போதும் நானே பொறுப்பேற்க வேண்டும் என்பதை நான் மேலும் ஒப்புக்கொள்கிறேன்.

d) இல்லத் தனிமை உத்தரவின் கீழ் பகிரப்படும் வசிப்பிட அறையில் நான் தங்கும்போது அதன் காரணமாக அல்லது அதன் தொடர்பாக, பொறுப்பு நீக்கம் செய்யப்பட்டவர்கள் எதிராக எழும் அல்லது அவர்கள் தாங்கிய, உள்ளான, அனுபவித்த எந்தவிதமான மற்றும் அனைத்து சட்டப் பொறுப்புகள், இழப்புகள், சேதங்கள், செயல்கள், உரிமைகோரல்கள், கோரிக்கைகள், செலவுகள் (முழு ஈட்டுறுதி அடிப்படையில் சட்ட செலவுகள் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களின் கட்டணங்கள் உட்பட), தீர்வுத் தொகைகள் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவு செய்ய செலுத்தப்பட்டத் தொகைகள் ஆகியவற்றிற்கு எப்பொதும் தவறாமல் நான் பொறுப்பு நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஈடு செய்வேன்.

e) இந்த ஒப்பந்தம் சிங்கப்பூர் சட்டத்திற்கு உட்பட்டது. சிங்கப்பூர் நீதிமன்றங்களின் பிரத்தியேக அதிகாரங்களுக்கு என்னை உட்படுத்த நான் சம்மதிக்கிறேன்.

நான் இந்தப் பத்திரத்தைப் படித்துவிட்டு, முழுமையாக புரிந்துகொண்டு அதனுள் அடங்கியவற்றை ஒப்புக்கொள்கிறேன்.

கையொப்பம்

தேதி

¹கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகள் 2020 இல் வரையறுக்கப்பட்டுள்ள "நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கை".